

සෞඛ්‍ය යනු
සම්පූර්ණ කායික, මානසික හා
සාමාජික යහපත් තත්ත්වයක සිටිමයි.
ඩුදෙක් රෝගී සහ අඛල දුබල බව
නොමැති විම පමණක් නොවේ.

ජගත් සෞඛ්‍ය සංවිධානය

ස්‍යාතාරම් එන්පතු
නොයறු පලවීනමරු නිලෙ
මත්‍යුමල්ල
අතු
පුරණ ඉඟල්, ඉඳ සාමුහ්‍ය නළඳක්කාලීන
ආයුධප්‍රතෙශිල් අභ්‍යන්තරාගුම්.
ඉලක ස්‍යාතාර ස්ථාපනය

Health
is
a State of Complete Physical
Mental and Social Well-being
and
not merely the absence
of disease or infirmity.

WORLD HEALTH ORGANIZATION



ජාතික සෞඛ්‍ය ප්‍රතිපත්තිය
තොසිය ස්කාතාරක කොළඹ
NATIONAL HEALTH POLICY

1996

සෞඛ්‍ය, මහාමායී හා සමාජ යෝගාධාරී අමාත්‍යාංශය
ස්කාතාර, නොමුණුසාමෙලක්කා, සාමුහ්‍ය සේවකාලීන ආයුධ ස්ථාන
MINISTRY OF HEALTH, HIGHWAYS & SOCIAL SERVICES

ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජය
இலங்கை சனநாயக சோசலிஸ்ட் குடியரசு
DEMOCRATIC SOCIALIST REPUBLIC OF SRI LANKA

හැඳින්වීම

දළ ජාතික නිෂ්පාදනය සම්බන්ධයෙන් පිළිගත් සෞඛ්‍ය දරුණක අනුව බලන විට ශ්‍රී ලංකාව ප්‍රශ්‍රාසාත්මක සෞඛ්‍ය තන්වයක් ලබාගෙන ඇත. ප්‍රධාන වශයෙන් මේ තන්වය උදා වී ඇත්තේ, පසුහිය දෙක කීපය තුළ බලයට පත් රෝගන් විසින් අනුගමනය කළ සමාජයේ ප්‍රතිපත්ති නිසාය.

සෞඛ්‍ය ප්‍රතිපත්තිය

සෞඛ්‍ය සම්පත්න ජාතියක් බිජිකිරීම උදෙසා ජනනාවගේ සෞඛ්‍ය තන්වය නගා සිටුවීම පිණිස, කළින් ලබා ගත් ජයග්‍රහණයන් ස්ථාවර කිරීමටත්, එමෙන්ම තව ප්‍රතිපත්ති අනුගමනය කිරීමටත් රාජ්‍ය සෞඛ්‍ය ප්‍රතිපත්තිය යොමු වනු ඇත.

සෞඛ්‍ය ප්‍රතිපත්තියේ පූජ්‍ර අරමුණු නම්:

- (1) බෝවෙන මෙන්ම බෝ නොවෙන රෝග හේතු කොට ඇති වන වැළැක්වීය හැකි මරණ සංඛ්‍යාව අඩු කිරීමෙන් ආසු අප්‍රේක්ෂා කාලය තවදුරටත් වැඩි කිරීම.
- (2) වැළැක්වීය හැකි රෝග, සෞඛ්‍ය ගැටුල සහ ආබාධින තන්වයන් අඩු කිරීමෙන් මෙන්ම, සෞඛ්‍ය තන්වය වැඩි දියුණු කිරීමෙන්, ලබාගත හැකි සෞඛ්‍ය තන්වයන් පිළිබඳ ව වැඩි අවධානයක් යොමු කිරීමෙන් ජීවිතවිල ගුණාත්මකභාවය නගා සිටුවීම.

එබැවින්, විශේෂ අවධානය යොමු විය යුතු ප්‍රමුඛ සේෂ්‍රයන් වශයෙන් පහත සඳහන් රෝග/සෞඛ්‍ය ගැටුල් රෝග විසින් හඳුනාගෙන ඇත:

මානා හා දාරක සෞඛ්‍ය ගැටුල්, යොවන සෞඛ්‍ය, මන්දපෝෂණය හා පෝෂණ උගනනාවයන්, වයස්ගත වුවන්ගේ ගැටුල්, මැලෙරියාව, මුඛ සෞඛ්‍ය, පාවන රෝග, ශ්විසන රෝග, මානසික සෞඛ්‍ය ගැටුල්, කායික දුබලනාවයන් හා තමන්වම පැමුණුවා ගනනා හානි, පියදිවි තසා ගැනීම්, හදිසි අනතුරු, ජලසිතිකා රෝගය, කිරීමක හඳු රෝග, අධික රුධිර පිචිනය, දියවැඩියාව,

මස්තිෂ්කවාහිනී රෝග, වෘත්තීය රෝග, මාන්සරිකකාවන්, පිංශික රෝග, එච්. එච්. වී. ඒච්ස්, මක්දව්‍ය දුරහාවිතය හා ප්‍රවූල් ඒකකය සම්බන්ධ ගැටුවේ.

පහත සඳහන් සෞඛ්‍ය කුමෝර්පායන් අනුගමනය කිරීම මගින් පොදුවේ ජනනාවෙන් සෞඛ්‍ය තත්ත්වය නාගා සිටුවීමටත්, ඉහත සඳහන් රෝග/සෞඛ්‍ය ගැටුවෙනින් ඇතිවන බලපූම් අවම කර ගැනීම සඳහා විශේෂයෙන් පහත සඳහන් පියවර අනුගමනය කිරීමට අපේක්ෂා කරනු ලැබේ.

1. දැනට පවත්නා රෝග නිවාරණ වැඩසටහන් වැඩි දියුණු කිරීම සහ ඊට අමතරව පහත දැක්වෙන විශේෂ සෞඛ්‍ය ගැටුව සඳහා ව්‍යාත් පුළුල් සම්බන්ධිකරණ සහ කේත්සීය ගත වැඩ සටහන් සකස් කිරීම.
 - (අ) ප්‍රජාව තුළ පවතින රෝග තත්ත්වයන් අවම කිරීම.
 - (ආ) වළක්වා ගත හැකි රෝග/සෞඛ්‍ය ගැටුපු සහ ඒවායේ සංක්‍ෂ්පෑතික කිහින් හඳුනා ගැනීම.
 - (ඇ) යහපත් සෞඛ්‍ය වර්යාවන් වර්ධනය කිරීම පිළිබඳ අවධානය යොමු කිරීම.
2. ආයතනික සහ ප්‍රජා මට්ටම්න් ප්‍රතිඵල්පාපනය සහ අඛණ්ඩ සන්කාරය ද ඇතුළත්ව පුළුල් පරායයක සහ පුළුල් මට්ටමේ වෙදානු අවශ්‍යතා ලබා දීමට දැනට පවත්නා වෙදානු පහසුකම් වැඩි දියුණු කිරීම සහ අතිරේක සේවා ඇති කිරීම.
3. නියුති සෞඛ්‍ය අවශ්‍යතා ලබා දීමට හ්‍යියා කරන අතර, සමාන පදනමක් මත ප්‍රජාවට සෞඛ්‍ය සන්කාර ව්‍යාත් පහසුවන් ලබා ගැනීමට හ්‍යියා කරනු ඇත.
4. ප්‍රජාව සහ සේවා සපයන්නන් යන දෙකොට්ඨායෙටම පිළිගත හැකි මට්ටමකට සෞඛ්‍ය සන්කාර ලබාදීමේ ගුණාත්මක හාවය වැඩි දියුණු කිරීම.
5. සෞඛ්‍ය සේවා කටයුතු සහ රෝගී සන්කාර සේවා ලබාදීමේ දී තිරන්තරයෙන්ම සැම පුද්ගලයෙකුගේ ම ගරුත්වය ආරක්ෂා වන අපුරීන් හ්‍යියා කිරීම.

6. රාජ්‍ය අංශයේ ආයතනයන්හි අවශ්‍ය මූලික සෞඛ්‍ය සන්කාර ලබාදෙන විට එය නොමිලයේ ලබාදීම අඛණ්ඩව සිදු කරනු ඇත.
7. ස්ථීර පුරුෂ දෙපැන්ඡයටම ප්‍රවූල් සැලසුම් කුම පිළිබඳ දැන ගැනීම සහ උච්චිය කැමැත්ත පරිදි, පුරුෂීත එලදායි, දැරිය හැකි, පිළිගත හැකි ප්‍රවූල් සැලසුම් කුම ලබා ගැනීමේ අධිකිය සහ පහසුකම් රජය විසින් සහනික කරනු ලැබේ.
8. සෞඛ්‍ය සන්කාර සහ සේවාවන් ව්‍යාත් කාර්යක්ෂමව සහ වියදමට සරිලන අපුරීන් ලබාදෙනු ඇත.
9. ඔංශඛ යෝගා සහ තීයම අපුරීන් හාවිතා කිරීම සඳහා ජාතික මාශක ප්‍රතිපත්තිය තවදුරටත් වැඩි දියුණු කරනු ඇත.
10. සෞඛ්‍ය වැඩි දියුණු කිරීමේ දී සහ සෞඛ්‍ය සේවාවන් ලබාදීමේ දී ප්‍රජා සහභාගිත්වය තවදුරටත් ගක්තිමත් කරනු ඇත.
11. පළාත්/දිස්ත්‍රික් වෙන සම්පත් වෙන් කිරීමේදී ඒවායේ සෞඛ්‍ය අවශ්‍යතාවයන් සහ ජාතික ප්‍රමුඛතා පදනම් කරගනු ඇත.
12. ව්‍යාත් හොඳ සෞඛ්‍ය සන්කාර සේවාවක් ලබාදීම සහ පුළුල් සම්බන්ධිකරණයක් ඇති කිරීම පිණිස, අනෙකුත් රාජ්‍ය සහ රාජ්‍ය නොවන අංශ සමග පවත්නා සබඳතා ගක්තිමත් කරනු ඇත.
13. පොදුගලික අංශය වැඩිදියුණු කිරීමට සහ කුමවත් කිරීමට අවශ්‍ය පහසුකම් රජය විසින් ලබා දෙන අතර, රාජ්‍ය අංශය සමග ව්‍යාත් හොඳ සම්බන්ධිකරණයකින් යුතුව හ්‍යියා කිරීමට අවශ්‍ය කටයුතු නාවාලනු ඇත.
14. සෞඛ්‍ය පදනම් පර්යේෂණ සහ ඒවා යොදා ගැනීම පිළිබඳ කටයුතු සඳහා අවශ්‍ය අනුබල ලබාදෙනු ඇත.
15. සමාගම් අවශ්‍යතාවයන්ට අනුව හ්‍යියාකරණීන්, ව්‍යාත් හොඳ සෞඛ්‍ය සන්කාර සේවාවක් සඳහා මානව සම්පත් සාවර්ධන කටයුතු සඳහා ආධාර කිරීම හා ඒවා ගක්තිමත් කිරීමට හ්‍යියා කරනු ඇත.

16. වයස්ගත මෙන්ම කායික හා මානසික වශයෙන් දුබල වූවිත්ගේ මතුවෙමින් පවත්නා අවශ්‍යතා පිරිමසාලීමට මෙන්ම අවතැන් වූවිත්ගේ සෞඛ්‍ය ගැටළී විසඳීමට ද අවශ්‍ය සේවාවන් හා වැඩ සටහන් හඳුන්වා දෙනු ලැබේ.
 17. දේශීය වෛද්‍ය කරමය සහ තොමෝයේපති වෛද්‍ය කුමය වැඩිදියුණු කිරීමට අනුබල දෙනු ලැබේ.
 18. ප්‍රමුඛ සෞඛ්‍ය අවශ්‍යතාවයන් විශේෂයෙන් සෞඛ්‍ය සංවර්ධනය සහ රෝග නිවාරණ සේෂ්‍යවලට අවශ්‍ය අනිලේක අරුමැල් රජයේ මූලාශ්‍රවලින් මෙන්ම වෙනත් විකල්පවලින් සපයාදීමට රජය විසින් ක්‍රියා කරනු ඇත.

ත්‍රියාන්මක කිරීම

සෞඛ්‍ය අමාත්‍යාංශය හරි

ପଲାନ୍ ଓ ଡିଜାଇନ୍ କରିବାକୁ ଅଭିଭାବକ କରିଛନ୍ତି

ජාතික යොබු ප්‍රතිපත්ති ක්‍රියාත්මක කරනු ඇත.

1. ප්‍රාග්ධනක සොබනය හා
 2. ජනගහන ප්‍රතිපත්තිය පිළිබඳ ලේඛන
අමාත්‍යාංශය විසින් නීතික් කරනු ලැබේ.

தேசிய சுகாதாரக் கொள்கை 1996

அறிமுகம்

பொதுப்படையான மனிதவள் அபிவிருத்தியின் சார்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுகாதார தரிசனத்தின் பேரில் இலங்கை ஒரு மேம்பாடான சுகாதார நிலையையும் திடியுள்ளது. கடந்த சில தசாப்தங்களுக்குள் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த சமூகக் கோட்பாடுகளின் நிமித்தம் இந் நிலை உருவாவதற்கு மூலகாரணமாக அமைந்துள்ளது.

കുടാളം കോർപ്പറേഷൻ

ஆரோக்கியமான தேச மக்களை உருவாக்குமுகமாக மக்களின் சுகாதார நிலைப்பாட்டினை மேம்படச் செய்வதன் நோக்குடன் ஏற்கனவே பெற்றுக் கொண்ட பேறுகளை நிலைநாட்டிக் கொள்வதன் பேரிலும், அதேபோன்று புதிய கொள்கைகளைப் பின்பற்றுவதன் மூலமும் அரசு சுகாதாரக் கொள்கை நெறிப்பட்டுத்தப்படும்.

சுகாதாரக் கொள்கையின் பரவலான நோக்கமாவது

1. தொற்று நோய்களினதும் ஏனைய நோய்களினதும் ஏதுக்களினால் ஏற்படும் மரணங்களைத் தடுத்துக் குறைப்பதன் மூலம் வாழ்நாளை நீடிக்கப்பண்ணல்.
 2. தடைசெய்யக்கூடிய நோய்கள், சுகாதாரப் பிரச்சினைகள், வலுவின்மை போன்றவற்றைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை உயர்வடையச் செய்தல். அத்துடன் சுகாதார மேம்பாட்டின் மூலம் உறுதியான சுகாதாரச் செயல் முறைகளுக்கு அழுத்தம் கொடுத்தல்.

ஆகையினால் கவனம் செலுத்தப்பட வேண்டிய முதன்மை வாய்ந்த துறைகளாகக் கீழே குறிப்பிடப்படும் நோய்கள் சுகாதாரப் பிரச்சினைகள் என்பனவற்றை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

தாய்சேய் சுகாதாரம், ஜவ்வன சுகாதாரம் மந்த போஷாக்கு, போஷாக்குக் குறைவு, வயோதிபர்களின் பிரச்சினைகள், மலேரியா, வாய்ச் சுகாதாரம், வயிற்றோட்டம், சுவாச நோய்கள், மனநோய் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகள், உடல் வலுக்குறைவும், தற்கொலை, விபத்துக்கள், விசர் நாய்க்கடி நோய், இருதய நோய்கள், அதிக இரத்த அழுத்தம், நீரிழிவு, முளைநாள் நோய்கள் சிறுநீரக நோய்கள், புற்றுநோய், புணர் நோயத் தொற்று, எச். ஐ. வி. எஃட்ஸ், மதுபானம் போன்ற நெறியற்ற பழக்கவழக்கங்களும், குடும்ப ஒற்றுமையின்மைப் பிரச்சினைகளும்.

மேலே குறிப்பிடப்பட்ட நோய்கள், சுகாதாரப் பிரச்சினைகளினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைவடையச் செய்யுமுகமாகக் கீழே குறிப்பிடப்படும் செயற்பாடுகள் அவசியமாகின்றன.

01. தற்பொழுது நடைமுறையிலுள்ள நோய்த் தடுப்புச் செயல் திட்டங்களை அபிவிருத்தி செய்வதுடன் மேலதிகமாகக் கீழே குறிப்பிடப்படும் விசேட சுகாதாரப் பிரச்சினைகளின் சார்பில் விரிவான ஒழுங்கினைப்படுத் தூரநோக்குடனான ஒரு செயல் திட்டத்தை உருவாக்கல்.

(அ) பிரஜைகளிடம் நிலைத்துள்ள நோய்க் காரணி களைக் குறைத்தல்.

(ஆ) தடைசெய்யக்கூடிய நோய்கள் / சுகாதாரப் பிரச்சினைகள் அவற்றால் உருவாகும் சிக்கல்கள் ஆகியனவற்றைக் கண்டறிதல்.

(இ) மக்கள் சுகாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காக மக்களிடையே சுகாதாரப் பழக்கவழக்கங்களை விருத்தி செய்தல் தொடர்பாகக் கவனம் செலுத்துதல்.

02. நிறுவனங்களினதும், பிரஜைகளினதும் மட்டத்தில் மறுசீரமைப்பும், சிகிச்சைகளும் உட்படப் பரந்த

அளவிலான மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தற்பொழுது நடைமுறையில் உள்ள மருத்துவ வசதிகளை மேலும் அபிவிருத்தி செய்தலும், மேலதிகச் சேவைகளை ஏற்படுத்தலும்.

03. விசேட சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற் சிகளை மேற்கொள்வதுடன் முறையான ஒரு ஒழுங்கமைப்பின்படி பிரஜைகளுக்கு மருத்துவ சிகிச்சைகளை மிக இலகுவான முறையில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல்.
04. பிரஜைகள், பணியாட்குழுவினர் ஆகிய இரு பிரிவினருக்கும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மட்டத்தில் சுகாதாரச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் குணாம்சங்களை அபிவிருத்தி செய்தல்.
05. சுகாதார சேவை நடவடிக்கைகளிலும், நோயாளர் கவனிப்புச் சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் நிச்சயமாக அனைவரினதும் கௌரவம் பேணப்படும் வகையில் செயலாற்றல்.
06. அரசாங்க நிறுவனங்கள் நோயாளிக்குத் தேவையான அடிப்படைச் சுகாதாரக் கவனிப்புகளை இலவசமாகப் பெற்றுக் கொடுத்தல்.
07. ஆண், பெண் இருபாலாருக்கும் குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான அறிவைப் பெற்றுக் கொள்வதற்கும் சுயவிருப்பின் பிரகாரம் பாதுகாப்பானதும் பயன்கூறக்கூடியதும் தாங்கிக் கொள்ளக் கூடியதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமான ஒரு குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைப் பெற்றுக் கொள்வதற்கு உள்ள உரிமையையும் வசதிகளையும் அரசாங்கம் உறுதிப்படுத்தும்.
08. சுகாதாரக் கவனிப்பும், சேவையும் மேலும் வினைத்திறமையுள்ள ஒரு சேவையாகச் செலவிடும் பணத்திற்கு ஏற்றவாறாகப் பெற்றுக் கொடுக்கப்படும்.

09. மருந்துகளை உரியமுறையில் பயன்படுத்துமாறு தேசிய மருந்துக் கொள்கை மென்மேலும் அபிவிருத்தி செய்யப்படும்.
 10. சுகாதாரத்தை அபிவிருத்தி செய்வதிலும், சுகாதார சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும், பிரஜைகளின் பங்களிப்பு மென்மேலும் பலப்படுத்தப்படும்.
 11. மாகாண, மாவட்டங்களுக்குத் தொடர்புபடுத்தப்படும் பொழுது அவற்றின் சுகாதாரத் தேவைகளையும், தேசிய முகாமைத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக அமையும்.
 12. மிக மேன்மையான சுகாதாரக் கவனிப்புச் சேவையைப் பெற்றுக் கொடுப்பதற்கும், தொடர்புச் சேவைகளைப் பரவலாக ஏற்படுத்துவதற்கும், பிற அரசாங்க, அரசாங்க தொடர்பற்ற பிரிவுகளுடன் ஏற்படுத்தப் பட்டுள்ள தொடர்புகளைப் பலப்படுத்துதல்.
 13. தனியார் துறைகளை அபிவிருத்தி செய்வதற்கும், நெறிப்படுத்துவதற்கும், தேவையான வசதிகளை அரசாங்கம் பெற்றுக் கொடுப்பதுடன் அரசாங்க பிரிவுகளுடன் இணைந்து செயலாற்றுவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
 14. சுகாதார சேவையின் ஆய்வுகளையும், அவற்றை ஏற்படுத்திக் கொள்ளல் தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தேவையான அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்படும்.
 15. சமகாலத் தேவைகளைக் கணக்கில் கொண்டு மிக மேன்மையான சுகாதாரக் கவனிப்பின் பொருட்டு மனிதவள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி புரிதலுடன் அவற்றைப் பலப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 16. வயோதிபர்கள் அதேபோன்று உடல், உள் வலிமையிழந்தவர்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் பொருட்டு அவசியமான சேவைகளையும் செயல் திட்டங்களையும் அறிமுகப்படுத்தல்.
 17. தேசிய வைத்திய முறையினதும், ஹோமோபதி வைத்திய முறையினதும் அபிவிருத்தியை ஊக்குவித்தல்.
 18. போதிய அளவு வளங்களைத் திரட்டிக் கொடுப்பதன் மூலம், சுகாதார நிலையை அபிவிருத்தி செய்வதற்கும், நோய்த்தடுப்புத் திட்டத்திற்கும் முன்னுரிமை வழங்கப் படும்.
- செயலாற்றுப்படுத்தல்**
- மத்திய, மாகாண சுகாதார அமைச்சகளின் மூலம் தேசிய சுகாதாரக் கொள்கை செயலாற்றுப்படும்.
- அமைச்ச பின் வருவனவற் றிற்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்:
- I. இனப்பெருக்கக் கொள்கை.
 - II. குடிசனக் கொள்கை.

National Health Policy 1996

Introduction:

Sri Lanka has achieved a commendable health status measured in terms of traditional health indices in relation to its Gross Domestic Product (GDP). This has been mainly due to the social policies adopted by successive governments in the past few decades.

Health Policy:

The health policy of the Government will be directed at consolidating the earlier gains as well as adopting new policies to raise the health status of the people

The broad aim of the Health Policy is to:

- i. Further increase life expectancy by reducing preventable deaths due to both communicable and non-communicable diseases.
- ii. Improve the quality of life by reducing preventable diseases, health problems and disability; and also emphasizing the positive aspects of health through health promotion.

In this respect the Government has identified the following diseases/health problems as priority areas needing focussed attention:

Maternal and Child Health problems, adolescent health, malnutrition & nutritional deficiencies, problems of the elderly, malaria, oral health, bowel disease, respiratory disease, mental health problems, physical disabilities, deliberate self-harm/suicide, accidents, rabies, coronary heart disease, hypertension, diabetes, cerebrovascular disease, renal disease, malignancies, STD/HIV - AIDS, substance abuse and problems related to the family unit.

Measures will be taken to raise the health status of the population in general and minimise the impact of the above mentioned diseases/health problems in particular by adopting the following health strategies.

1. Improve the existing **preventive health** programmes and in addition develop more comprehensive coordinated and focussed programmes that would-
 - (a) reduce the burden of disease in the community;
 - (b) enable early detection of preventable diseases/ health problems and their complications;
 - (c) focus on promoting positive health behaviour.
2. Improve the existing **medical facilities** and develop additional services to meet a wider range and level of medical needs including rehabilitation and continuing care, both institutional and community based.
3. Health care will be made more **accessible** to the community on an equitable basis with provision for meeting specific health needs.
4. Improve the **quality** of health care to a level acceptable to both the community and service providers.
5. Health services activities and patient care will **respect the dignity of the individual** at all times.
6. The Government will remain committed to providing **basic health care free of cost** to the individual at the point of delivery, in State sector institutions.
7. The Government will ensure the right of men and women to be informed and to have access to safe, effective, affordable and acceptable methods of family planning of their choice.

8. Health care will be made more **efficient and cost effective**.
9. Develop and implement a **National drug policy** for the rational use and distribution of drugs.
10. Promote the **involvement of the community** in health care.
11. **Allocate resources** between provinces/districts based on their health needs and national priorities.
12. The Health Ministry will strengthen **integrated approaches** with other Governmental and Non Governmental agencies to facilitate greater coordination for better health care.
13. The Government will facilitate the development and regulation of the **private health care sector** and promote better coordination with this sector.
14. Encourage **health systems research** and its application.
15. **Human Resource Development** will be supported and strengthened in keeping with contemporary needs.
16. Services and programmes will be introduced to meet the **emerging health needs** of the elderly and those affected by physical disabilities, mental health disorders, as well as the health problems of displaced populations.
17. Development of indigenous systems of medicines and homeopathy will be encouraged.
18. The Government is committed to allocate **additional funds** from Governmental sources and through alternative mechanisms of funding, towards meeting priority health needs especially in the areas of health promotion and prevention.

Implementation:

The National Health Policy will be implemented through the Central and Provincial Health Ministries.

The Ministry will issue documents on:

- i. Policy on Reproductive Health
- ii. Policy on Population.